1978 செப்டம்பர் 1]

கல்லாற்றின் குறுக்கே பாலம்

* வினா 32—திரு. எம். அண்ணாமலை : மாண்புமிகு போக்கு வரத்துத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாவுக்கு விடையளிப்பாரா—

அரூர் வட்டம், நரிப்பள்ளி கல்லாற்றின் குறுக்கே பாலம் கட்டும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : இல்லை.

திரு. எம். அண்ணாமலை: தலைவரவர்களே, அரூரிலிருந்து திருவண்ணாமலை வரையிலும் ஒரு நீண்ட பஸ் போக்குவரத்தும், சுமார் 40-க்கு மேற்பட்ட விவசாயிகளுடைய கிராமங்களைக் கொண்ட பெரும் போக்குவரத்தும் உள்ள பகுதி. அந்தப் பகுதியிலே நரிப்பள்ளி கல்லாறு என்ற இடத்திலே திடீரென்று அடிக்கடி பெரு வெள்ளம் ஏற்படுவதாலே போக்குவரத்துப் பெரும் அளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. இது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இனியாவது அரசு பரிசீலித்து, அந்தப் பாலத்தைக் கட்ட முன்வருமா என்பதை அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. சி. பொன்னையன்: பேரவைத் தலைவர் அவர்களே, அவ் வேலையை முடிப்பதற்குக் குறைந்தது ரூ. 16 இலட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. அடுத்த ஆண்டு அதை எடுப்பதுபற்றி அரசு யோசித்து வருகிறது.

Bridge across Thiruvettar.

* 33 Q.—THIRU J. JAMES : Will the Hon. the Minister for Transport be pleased to state—

(*a*) whether there is any proposal to construct a bridge at Moovathungam across Thiruvettar river connecting Thottanaram and Parathapalli in Kanyakumari district; and

(*b*) if so, the details thereof ?

மாண்புமிகு திரு. சி. பொன்னையன் : (அ) ஆம்.

(ஆ) திருவட்டார்—மூவாத்துமுகம் சாலையை மேம்படுத்தும் பணியையும், மூவாத்துமுகம் என்னுமிடத்தில் பாலம் கட்டும் பணியையும் ரூ. 15.00 இலட்சம் மதிப்பீட்டில் 17—2—1978 முதல் எடுத்து செயலாற்றப்பட்டு வருகிறது.

(துணை வினா இல்லை)

செங்கமடுகு அணைத் திட்டம்

* வினா 34—திரு. க. இரா. சின்னராசு : மாண்புமிகு வேளாண்மை—பாசனத் துறை அமைச்சர் கீழ்க்கண்ட வினாக் களுக்கு விடையளிப்பாரா—

(அ) தருமபுரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தைச் சேர்ந்த செங்கமடுகு (சிங்காரப்பள்ளி) அணை கட்டுவதற்கான மதிப்பீடு போடப்பட்டதா?

(ஆ) அப்படியானால் அதன் மதிப்பீடு எவ்வளவு?

(இ) நடப்பாண்டில் இத் திட்டத்தை அரசு நிறைவேற்ற உத்தேசித்துள்ளதா?

மாண்புமிகு திரு. ப. குழந்தைவேலு: (அ) ஆம்.

(ஆ) இத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 202 இலட்சங்க ளாகும்.

(இ) இத் திட்டம் புலனாய்வு தலைமைப் பொறியாளரால் பரிசீலிக்கப்படுகிறது. அவரது அறிக்கை கிடைத்த பின் நிறைவேற்ற இவ்வரசு முடிவெடுக்கும்.

(முற்பகல் 9-40)

திரு. க. இரா. சின்னராசு: பேரவைத் தலைவர் அவர்களே இந்தத் திட்டம் உடனடியாக செயல்படுத்துவதற்கு அரசு முயற்சி எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கேட்டுக் கொள் கிறேன். அந்தப் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். குறிப்பாக வேப்பனப் பள்ளிப் பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். ஆகவே இந்தத் திட்டத்தை விரைவில் செயல் முறைக்குக் கொண்டு வர முயற்சி செய்யப்படுமா என்பதை அறிய விரும்புகிறேன்.

TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY
வாய்மையே வெல்லும்
TRUTH ALONE TRIUMPHS